

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

தெரனியகல பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, தேறிய சொத்துக்கள்/உரிமை மூலதன மாற்றங்கள் கூற்று, காசப்பாய்சல் கூற்று மற்றும் பொருண்மையான கணக்கீட்டுக் கொள்கைகளிற்குரிய தகவல்களையும் உள்ளடக்கிய நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 இலக்க பிரதேச சபை சட்டத்தின் 172(1) உபபிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 10(1) உபபிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் இவ்வறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களிலிருந்தான தாக்கத்தைத் தவிர்த்து, நிதிக் கூற்றுக்கள் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு தெரனியகல பிரதேச சபையின் நிதிநிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச்செயலாற்றல் மற்றும் காசப்பாய்ச்சல் என்பன பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க உண்மையானதும் நியாயமானதுமான நிலைமையை பிரதிபலிக்கின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இவ்வறிக்கையின் 1.6 பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயூஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இந்த கணக்காய்வு நியமங்கள் தொடர்பாக எனது பொறுப்பு, இந்த அறிக்கையின் நிதிக்கூற்றுக்கள் மீதான கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு நான் பெற்றுக் கொண்டுள்ள கணக்காய்வு சான்றுகள் போதியளவும் பொருத்தமானதுமான பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக முகாமைத்துவம் மற்றும் தொடர்புடைய கட்டுப்படுத்தும் தரப்பினரின் பொறுப்புக்கள்

இந்த நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க தயாரித்தல் மற்றும் நியாயமாக முன்வைத்தல் மற்றும் மோசடிகள் மற்றும் தவறுகள் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்கள் அற்றதாக நிதிக்கூற்றுக்களை தயாரிக்க கூடிய வகையில் தேவையான உள்ளகக் கட்டுப்பாட்டினை தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பாகும்.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிலும் செயற்பாடுகள் தொடர்பாக பரீட்சிக்கும் பொறுப்பு, தொடர்புடைய தரப்பினரால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 16(1) உப பிரிவின் பிரகாரம், பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்க கூடிய வகையில் தனது வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உரியவாறு புத்தகங்கள் மற்றும் அறிக்கைகளை பேணிச் செல்ல வேண்டும்.

1.4 கணக்காய்வு விடயப் பரப்பு (நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடிகள் அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளாதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்திற் கொள்ளப்படல் வேண்டும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது தவறான கூட்டிணைவு, தவறான ஆவணம் தயாரித்தல், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக் கொள்வதற்காகவேயன்றி நிறுவகத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.

- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதை மதிப்பீடு செய்தல்.

வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- பிரதேச சபையின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைமுறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- பிரதேச சபையின் கட்டுப்பாட்டு சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்து மூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் நிறுவனம் இணங்கியிருந்ததா என்பதும்,
- அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- வளங்கள் சிக்கனமாக, வினைத்திறனாக மற்றும் ஆக்கபூர்வமாக காலவரையறைகளினுள் மற்றும் உரிய சட்ட விதிகளிற்கு இணங்க பெறுகை செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 ஏனைய சட்டத்தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் பின்வரும் விடயங்கள் தொடர்பாக விசேட ஏற்பாடுகள் உள்ளடங்குகின்றன.

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iii) பிரிவில் குறிப்பிடப்படும் தேவைப்பாடுகள் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் நேரொத்துள்ளன.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iv) பிரிவில் குறிப்பிடப்படும் தேவைப்பாடுகள் பிரகாரம் முன்னைய ஆண்டின் என்னால் மேற்கொள்ளப்பட்டிருந்த பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

1.6 நிதிக்கூற்றுக்கள் தயாரிப்பது தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டு குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) மீளாய்வாண்டு இறுதியில் நூலக உபகரணங்களில் பெறுமதி ரூபா 171,244 தொகை கூடுதலாக கணக்கீடு செய்யப்பட்டு இருந்தமையால் நடைமுறையல்லாத சொத்துக்கள் மற்றும் மூலதனக் கணக்கிற்கு வருமானத்தினால் பங்களிப்புச் செய்யும் கணக்கில் மீதி அப் பெறுமானத்தால் கூடுதலாக காண்பிக்கப்பட்டிருந்தது.	2025 நிதிக்கூற்றுக்கள் மூலம் சரிசெய்யப்படுவதென.	உபகரணங்களின் பெறுமதி சரியாக கணக்கீடு செய்ய வேண்டும்.
(ஆ) மீளாய்வாண்டு இறுதியில் விசாரிக்கப்பட்டு வந்த சபைக்கு எதிராக தாக்கல் செய்திருந்த 05 வழக்குகள் தொடர்பாக நிதிக்கூற்றில் குறிப்புகள் மூலம் வெளிப்படுத்தியிருக்கவில்லை.	எதிர்பாதாத பெறுப்புகளிற்காக பெறுமதியை மதிப்பிட்டு அதற்காக நிதிஏற்பாடு பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பதென.	எதிர்பாதாத பெறுப்புகளை நிதிக்கூற்றுக்களில் குறிப்புகள் மூலம் வெளிப்படுத்த வேண்டும்.

1.6.2 கணக்கிணக்கம் செய்யப்படாத கட்டுப்பாட்டுக் கணக்குகள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
03 கணக்க வியங்களிற்குரியதாக மீளாய்வாண்டு இறுதியில் நிதிக்கூற்றுக்களில் மற்றும் துணை பதிவேடுகளின் பிரகாரம் மீதிகளிற்கிடையில் ரூபா 197,273 ஆன இணக்கமின்மை நிலவியது.	வதிதியாசத்தை கண்டறிந்து சரி செய்வதென.	வதிதியாசத்தை இனங்கண்டு செம்மையாக்கம் செய்ய வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்கள் பிரகாரம் 2024 திசம்பர் 31 திகதியுடன் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டுவரும் செலவை விஞ்சிய வருமானம் ரூபா 27,207,498 ஆனதுடன், அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மீண்டுவரும் செலவை விஞ்சிய வருமானம் ரூபா 10,705,276 ஆனது.

2.2 வருமான நிர்வாகம்

2.2.1 மதிப்பிடப்பட்ட வருமானம், பில்லிட்ட வருமானம், சேகரித்த வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

சேயலாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் மீளாய்வாண்டிற்கு மற்றும் கடந்த ஆண்டிற்குரியதாக மதிப்பிடப்பட்ட வருமானம், பில்லிட்ட வருமானம், சேகரித்த வருமானம் மற்றும் நிலுவை வருமானம் பற்றிய தகவல்கள் பின்வருமாறு

வருமான மூலங்கள்	2024				2023			
	மதிப்பிடப் பட்ட வருமானம்	பில்லிட்ட வருமானம்	சேகரித்த வருமானம்	திசம்பர் 31 திகதி மொத்த நிலுவை	மதிப்பிடப் பட்ட வருமானம்	பில்லிட்ட வருமானம்	சேகரித்த வருமானம்	திசம்பர் 31 திகதி மொத்த நிலுவை
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
வீதவரி மற்றும் வரி	14,833,845	16,030,744	13,127,460	2,903,284	13,989,745	14,934,636	11,209,907	3,724,728
வாடகை	9,463,870	11,326,890	11,274,567	52,323	7,789,325	8,741,456	8,654,402	87,053
அனுமதிப்பத் திர கட்டணம்	1,210,100	1,460,890	1,460,890	-	1,140,100	1,526,275	1,485,775	40,500
ஏனைய வருமானம்	5,477,000	8,506,026	8,406,598	99,428	3,849,000	6,330,632	5,547,729	782,903
கூட்டுத் தொகை	30,984,815	37,324,550	34,269,515	3,055,035	26,768,170	31,532,999	26,897,813	4,635,184

2.2.2. வருமான சேகரிப்பின் செயலாற்றுகை

சபையின் வருமானங்களையும் சேகரிக்கும் செயலாற்றல் தொடர்பான அவதானிப்புக்கள் கீழே தரப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்பு

மீளாய்வாண்டு இறுதியில் அறவிட வேண்டிய ஏக்கர் வரி மீதியிலிருந்து ரூபா 147,269 இனை 2025 மே வரையும் அறவிடப்பட்டிருக்கவில்லை. அதனுள் 05 ஆண்டுகளை விட நிலுவையாக காணப்படும் ரூபா 119,833 ஆன மீதியொன்றும் உள்ளடங்கப்பட்டிருந்தது.

சபையின் கருத்துரை

நிலுவை பதிவழிக்க அங்கீகாரத்திற்கு அனுப்பியிருந்த பொதும் அங்கீகாரம் பெற்றிருக்கவில்லை.

பரிந்துரை

நிலுவை ஏக்கர் வரி அறவிட நவடிக்கை எடுக்க வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 சட்டத்தினால் விதிக்கப்பட்டுள்ள பணிகளை மேற்கொள்ளல்

பிரதேச சபை அதிகார சட்டத்தின் 03 பிரிவின் கீழ் பொது மக்கள் சுகாதாரம், பொதுப் பயன்பாட்டு சேவைகள் மற்றும் பொதுப் பாதைகள் தொடர்பான விடயங்களை ஒழுங்குபடுத்தலும் கட்டுப்படுத்தலும், பொது மக்களின் நல்வாழ்வு, வசதி மற்றும் நலன்புரி ஆகிய சபையினால் நிறைவேற்றப்பட வேண்டியதாக இருந்த பணிகளை நிறைவேற்றுதல் தொடர்பில் அவதானிக்கப்பட்ட விடயங்கள் பின்வருமாறு

கணக்காய்வு அவதானிப்பு

சபையின் கருத்துரை

பரிந்துரை

உப விதிகள்

சபையினால் 03 உப விதிகளை தயாரிக்கப்பட்டு 2022, 2023 மற்றும் 2024 ஆண்டுகளில் உள்ளூராட்சி திணைக்களத்திற்கு அனுப்பியிருந்த போதும், மீளாய்வாண்டு இறுதி வரையும் அங்கீகரிக்கப்பட்டு இருக்கவில்லை.

அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது என.

துணை விதிகளிற்காக அங்கீகாரத்தை பெற்றுக் கொண்டு செயற்பட வேண்டும்.

கைவிடப்பட்ட செயற்திட்டங்கள்

3.2

கணக்காய்வு அவதானிப்பு

சபையின் கருத்துரை

பரிந்துரை

(அ) (i) தெயட கிறுல செயற்திட்டத்தின் கீழ் ரூபா 44,801,292 ஆன மதிப்பீட்டு பெறுமதிக்கு தெரனியகல பேருந்து தரிப்பிடத்திற்கு கிட்டியதாக 50 கடையறைகளை இரட்டை மாடி கட்டிடமொன்றில் நிர்மாணிக்கும் நடவடிக்கைகள் 2014 ஆண்டின் போது ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அதில் கீழ் மாடியில் 30 கடையறைகள் தெயட கிறுல செயற்திட்டத்தின் நிதிஏற்பாடுகளினால் மற்றும் மேல் மாடியில் 20 கடையறைகளை சபை நிதிஏற்பாடுகளினாலும் நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதும், கீழ் மாடியில் 11 கடையறைகள் மாத்திரம் நிர்மாணிக்கப்பட்டு கைத்தொழில் கைவிடப்பட்டிருந்தது.

சபரகமுவ மாகாண சபையின் பிரதி பணப்பாளர் பெறியிலாளர் (உள்ளூராட்சி) இனால் கடையறைகளை நிர்மாணிப்பதற்கு புதிய திட்டம் மற்றும் மதிப்பீட்டை வழங்கியுள்ளதுடன், அதற்காக போதிய நிதியை பெற்றுக்கொள்ள முடியாமலிருந்ததென.

நிதிஏற்பாடு பெற்றுக்கொண்டு நிர்மாணங்களை பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(ii) மேற்குறித்த கடையறைகள் நிர்மாணிப்பதற்காக 2014 மற்றும் 2015 ஆண்டுகளின் போது 29

சபரகமுவ மாகாண சபையின் பிரதி

நிதிஏற்பாடு பெற்றுக்கொண்டு

டென்டர்தாரர்களிடமிருந்து அறவிடப்பட்ட முற்பணத் தொகை ரூபா 24,299,000 இனை 2015 ஆண்டின் போது குறைநிரப்பு மதிப்பீடொன்றின் மூலம் ஏனைய கடமைகளிற்காக ஈடுபடுத்தப்பட்டு இருந்தது. நிர்மாணம் பூர்த்தி செய்யப்பட்டிருந்த 11 கடையறைகள் அன்னலவாக 10 ஆண்டு காலம் முதல் விளைவற்று காணப்பட்டதுடன் நிர்மாணம் இடைநடுவே நிறுத்தப்பட்டதன் காரணமாக கட்டிடத்தின் ரேன் போர்ஸ்மன்ட் (கம்பி) துருப்பிடித்தவன்னம் காண்பிக்கப்பட்டது.

பணப்பானர் பெறியிலாளர் (உள்ளூராட்சி) இனால் கடையறைகளை நிர்மாணிப்பதற்கு புதிய திட்டம் மற்றும் மதிப்பீட்டை வழங்கியுள்ளதுடன், அதற்காக போதிய நிதியை பெற்றுக்கொள்ள முடியாமலிருந்ததென.

நிர்மாணங்களை பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.3 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு

ஓட்ட நிலையில் இருக்கும் 03 வாகனங்களில் மய்லோ மீற்றர்கள் செயழிலந்து இருந்த போதும், மீளாய்வாண்டு இறுதி வரையும் திருத்த அல்லது புதிய மீற்றர்களை பொத்திக்கொள்ள நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

சபையின் கருத்துரை

ஒரு வாகனத்தை திருத்துவதற்காக அனுப்பியுள்ளதாகவும், இரண்டு வாகனங்களிற்கான மய்லோ மீற்றர்கள் புதுப்பிக்க முடியாதது என அனுப்பப்பட்ட நிறுவனங்களினால் அறிவிக்கப்பட்டுள்ளதென.

பரிந்துரை

தீருத்துவதற்கு அல்லது புதிய மீற்றர்கள் பொருத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.4 ஒப்பந்த நிருவகத்திலுள்ள குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு

(அ) 2021 ஆண்டின் போது நிர்மாணம் ஆரம்பித்திருந்த வாராந்த சந்தையில் கூறை நிர்மாண கைத்தொழிலின் மதிப்பீட்டின் பிரகாரம் மேற்கொள்ள வேண்டிய இடிதாங்கியை வழங்கி பொருத்தும் வேலை விடயத்தை மீளாய்வாண்டு இறுதி வரையும் மேற்கொண்டிருக்கவில்லை.

சபையின் கருத்துரை

இடிதாங்கிக்காக ஒதுக்கப்பட்டிருந்த தொகை போதாததனால் அந்த உருப்படியை தவிர கைத்தொழிலை பூர்த்தி செய்ய கோரிக்கை செய்யப்பட்டள்ளதென.

பரிந்துரை

அபிவிருத்தி செயற்திட்டங்கள் ஆக்கபூர்வமாக பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(ஆ) புறநெகும் விழா மண்டபத்தின் மேடை அமைக்கும் கைத்தொழிலில் இரண்டு வேலை விடயங்களிற்காக ரூபா 739,718 கூடுதலாக செலுத்தப்பட்டிருந்தது.

கொடுப்பனவு சரியானதென.

பதில் ஏற்றுக்கொள் முடியாது. கூடுதலான கொடுப்பனவை மீள் அறவிட வேண்டும்.